



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை
அதி விசேஷமானது

අංක 2413/12 - 2024 දෙසැම්බර් මස 02 වැනි සඳුදා - 2024.12.02

2413/12 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 02 ஆந் திகதி திங்கட்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

விதிகள்

(இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) 2024 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ் (இதனகத்துப் பின்னர் “கூட்டிணைக்கப்பட்ட குழு” எனக் குறிப்பீடு செய்யப்படும்) இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் ஆக்கப்பட்ட விதிகள்.

1. பெயர்

கூட்டிணைக்கப்பட்ட குழுவின் பெயர் “இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்” ஆதல் வேண்டும்.

2. முகவரி

கூட்டிணைக்கப்பட்ட குழுவின் உத்தியோகபூர்வ முகவரி “ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை, தலபதிப்பட்டிய, நுகேகொடை, இலங்கை” ஆதல் வேண்டும்.

3. பொதுக் குறிக்கோள்கள்

(1) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் பொதுக் குறிக்கோள்கள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் வேறு தொடர்புபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம், இருதய நோய்களுக்கான காரணியும் அத்தகைய நோய்களைத் தடுத்தலும் உட்பட, எல்லாக் கருமங்கள் மீதும் பொதுமக்களின் விழிப்புணர்ச்சியை மேம்படுத்துதல்; மற்றும்

(2) இலங்கையிலுள்ள ஏதேனும் வைத்தியசாலையில் சிகிச்சையை நாடுகின்றவர்களும் நிதிகள் தேவைப்படுகின்றவர்களுமான இருதய நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல்,

ஆதல் வேண்டும்.



4. கூட்டிணைக்கப்பட்ட குழுவின் தத்துவங்கள்

கூட்டிணைக்கப்பட்ட குழுவின் தத்துவங்கள்-

- (அ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் நோக்கங்களுக்காகத் தேவைப்படக்கூடிய காணிகளை அல்லது கட்டிடங்களைக் கொள்வனவு செய்தலும், வாடகைக்கு எடுத்தலும், நிர்மாணித்தலும், புனரமைத்தலும் மற்றும் வேறுவகையாகப் பெறுதலும் அத்துடன் கூட்டிணைக்கப்பட்ட குழுவின் குறிக்கோள்களை மேம்படுத்தும் நோக்குடன் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டவாறு அவற்றைக் கையாளுதலும் அல்லது கையுதிர்ந்தலும்;
- (ஆ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் குறிக்கோள்களை எய்துவதற்கு அல்லது தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு அவசியமாகக்கூடியவாறான அத்தகைய எல்லா ஒப்பந்தங்களையும் அல்லது உடன்படிக்கைகளையும் கூட்டிணைக்கப்பட்ட குழுவினால் அதன் சார்பில் நேரடியாகவாயினுஞ்சரி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினாடாகவுஞ்சரி அல்லது முகவரியினாடாகவுஞ்சரி செய்து கொள்வதற்கும் மற்றும் புரிவதற்கும் அல்லது நிறைவேற்றுவதற்கும்;
- (இ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் குறிக்கோள்களை எய்துவதற்காக பிணைப்பொறுப்புடன் அல்லது பிணைப்பொறுப்பின்றி நிதிகளைக் கடனாகப் பெறுதலும் அல்லது திரட்டுதலும் மற்றும் காசாக அல்லது பொருளாக மானியக்கொடைகளையும், கொடைகளையும் அல்லது நன்கொடைகளையும் பெற்றுக் கொள்வதற்கும்;
 ஆயின், நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபையானது, கூட்டிணைக்கப்பட்ட குழுவுக்கு அளிக்கப்பட்ட எல்லா வெளிநாட்டு மானியக் கொடைகள், கொடைகள் அல்லது நன்கொடைகள் தொடர்பில், வெளிநாட்டு மூலவளங்கள் திணைக்களத்தின் எழுத்திலான முன்னங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும்;
- (ஈ) மாற்றுண்டியல்கள், காசோலைகள், வாக்குறுதிப் பத்திரங்கள் மற்றும் வேறு கைமாற்றத்தகு சாதனங்கள் என்பவற்றை ஆக்குதலும், வரைதலும், ஏற்றுக்கொள்ளுதலும், கழிப்பனவு செய்தலும், புறக்குறிப்பிடுதலும், கைமாற்றுதலும், வாங்குதலும், விற்றலும் மற்றும் வழங்குதலும் அத்துடன் ஏதேனும் வங்கியில் கணக்குகளைத் திறத்தலும், செயற்படுத்துதலும், பேணுதலும் மற்றும் மூடுதலும்;
- (உ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் நோக்கங்களுக்கு உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய முறையில் முதலீடு செய்தலும்;
- (ஊ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் குறிக்கோள்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏதேனும் அசையாத அல்லது தனிப்பட்ட ஆதனம் அல்லது கூட்டிணைக்கப்பட்ட குழுவின் நோக்கங்களை ஒத்த ஏதேனும் சட்ட ரீதியான நம்பிக்கைப் பொறுப்பு சபை பொறுப்பேற்றலும், ஏற்றுக்கொள்ளுதலும், நிறைவேற்றுதலும், புரிதலும் மற்றும் நிர்வகித்தலும்;
- (எ) சட்டத்தின் 7 ஆம் பிரிவின்கீழ் ஆக்கப்பட்ட விதிகளின்படி கூட்டிணைக்கப்பட்ட குழுவின் அலுவலர்களையும் சேவையாளர்களையும் நியமித்தலும், தொழிலுக்கமர்த்துதலும், பதவிநீக்குதலும் அல்லது அவர்களின் சேவைகளை முடிவுறுத்தலும் அத்துடன் அவர்கள்மீது ஒழுக்காற்றுக் கட்டுப்பாட்டைப் பிரயோகித்தலும் மற்றும் கூட்டிணைக்கப்பட்ட குழுவினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய சம்பளங்கள், படிகள் மற்றும் பணிக்கொடைகளை அவர்களுக்குச் செலுத்துதலும்;

- (3) நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபையினால் உரிய பெயர் குறித்த நியமனம் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில், உரிய நியமத்தவர் கூட்டிணைக்கப்பட்ட குழுவின் நம்பிக்கைப் பொறுப்பாளரொருவராக நியமிக்கப்படுதல் வேண்டும்.

7. தன்னார்வ உறுப்பினர்களின் நியமனம்

கூட்டிணைக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு கருத்திட்டங்களுக்கு உதவி மற்றும் நிபுணத்துவத்தைப் பெறுவதற்காக நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபையானது சில எண்ணிக்கையிலான தன்னார்வ உறுப்பினர்களை நியமிக்கலாம்.

தன்னார்வ உறுப்பினர்களின் நியமனம் மற்றும் அவர்களின் அலுவல்களை ஒழுங்குபடுத்துதல் என்பன உப விதிகளின் மூலம் குறித்துரைக்கப்படுதல் வேண்டும்.

8. உப குழுக்களின் நியமனம்

- (1) நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை, கூட்டிணைக்கப்பட்ட குழுவின் பணிகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வ உறுப்பினர்களைக் கொண்ட சில எண்ணிக்கையிலான உப குழுக்களை நியமிக்கலாம்.

- (2) மேற்படி பந்தி (1) இன் கீழ் நியமிக்கப்படும் ஓர் உப குழுவின் தலைவர் நம்பிக்கைப் பொறுப்பாளரொருவராதல் வேண்டும்.

9. கூட்டிணைக்கப்பட்ட குழுவின் நிதியம்

- (1) கூட்டிணைக்கப்பட்ட குழு அதன் சொந்த நிதியத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

- (2) கூட்டிணைக்கப்பட்ட குழுவுக்காகவும் அது தொடர்பாகவும் கொடை, இறுதிவிருப்பாணக்கொடை, நன்கொடை, ஒப்பப்பணம், உதவுதொகை, கட்டணங்கள் அல்லது மானியக் கொடை என்ற வகையாகப் பெறப்பட்ட எல்லாப் பணங்களும், நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் முதன்மைச் சட்டவாக்கத்தின் பிரிவு 6(இ) இன் ஏற்பாடுகளுக்கமைய கூட்டிணைக்கப்பட்ட குழுவின் வரவிற்கு வைப்பிலிடப்படுதல் வேண்டும்.

முதன்மைச் சட்டவாக்கம் மற்றும் அதன்கீழ் ஆக்கப்பட்ட விதிகளின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட குழுவின் தத்துவங்களையும், கடமைகளையும் மற்றும் பணிகளையும் பிரயோகிப்பதிலும் புரிவதிலும் நிறைவேற்றுவதிலும் அதனால் உறப்பட்ட எதேனும் செலவினத்தைக் கொடுத்துத் தீர்ப்பதற்குத் தேவைப்படுகின்றவாறான அத்தகைய எல்லாப் பணத்தொகைகளும் நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

- (4) (1) கூட்டிணைக்கப்பட்ட குழுவினால் வழங்கப்படும் அனைத்துக் காசோலைகளும் இணைத் தலைவர்களில் ஒருவர் மற்றும் நிதி அலுவல்களுக்குப் பொறுப்பான நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகியோரால் கையொப்பமிடப்பட வேண்டும்.

- (2) நிதி அலுவல்களுக்குப் பொறுப்பான நம்பிக்கைப் பொறுப்பாளர் இல்லாத பட்சத்தில், இரு இணைத் தலைவர்களும் காசோலைகளில் கையொப்பமிடலாம்.

- (5) இந்த விதியின் நோக்கங்களுக்காக “வங்கி” என்பது, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உரிமம் பெற்ற வங்கி எனப் பொருள்படும்.

10. கணக்குகளும் கணக்காய்வும்

- (1) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் நிதியாண்டு பஞ்சாங்க ஆண்டாதல் வேண்டும்.
- (2) கூட்டிணைக்கப்பட்ட குழு, அதன் வருமானமும் செலவினமும், சொத்துக்களும், பொறுப்புக்களும் மற்றும் கூட்டிணைக்கப்பட்ட குழுவின் வேறெல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் பற்றிய முறையான கணக்குகளை வைத்திருக்கச் செய்தல் வேண்டும்.
- (3) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் கணக்குகள், அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையின் நியதிகளின்படி கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் அல்லது கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் நியமிக்கப்பட்ட தகைமைபெற்ற கணக்காய்வாளரொருவரினால் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டுமென்பதுடன் அது அத்தகைய தகைமைபெற்ற கணக்காய்வாளரினால் சான்றுபடுத்தப்படுதலும் வேண்டும்.
- (4) இப்பிரிவின் நோக்கங்களுக்காக, “தகைமைபெற்ற கணக்காய்வாளர்” என்பது -
- (அ) இலங்கைப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் அல்லது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வேறேதேனும் நிறுவகத்தின் உறுப்பினராக உள்ளவரும், அத்தகைய நிறுவகத்தின் பேரவையினால் கணக்காளர் ஒருவராகத் தொழில் புரிவதற்காக வழங்கப்பட்ட சான்றிதழொன்றைக் கொண்டவராக உள்ள வருமான தனியார் ஒருவர்; அல்லது
- (ஆ) எக்கணக்காளர் குழுமமொன்றின் வதிவுள்ள பங்காளர் ஒவ்வொருவரும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் அல்லது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வேறேதேனும் நிறுவகத்தின் உறுப்பினர் ஒருவராகவும், அத்தகைய நிறுவகத்தின் பேரவையினால் கணக்காளர் ஒருவராகத் தொழில் புரிவதற்காக வழங்கப்பட்ட சான்றிதழொன்றைக் கொண்டவராகவும் உள்ளாரோ அக்கணக்காளர்கள் குழுமம் ஒன்று, எனப் பொருள்படும்.

11. வருடாந்த பொதுக் கூட்டம்

- (1) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் வருடாந்த பொதுக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் 31 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும்.
- (2) வருடாந்த பொதுக் கூட்டம் பற்றிய அறிவித்தல், அக் கூட்டத்திற்கென நியமிக்கப்பட்ட திகதிக்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக உறுப்பினர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும்.
- (3) வருடாந்த பொதுக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள எந்தவொரு தீர்மானமும் அத்தகைய கூட்டத்திற்கென நியமிக்கப்பட்ட திகதிக்கு குறைந்தது 07 நாட்களுக்கு முன்னர் நிர்வாக மற்றும் செயலக அலுவல்களுக்குப் பொறுப்பான நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும்.

12. விசேட பொதுக் கூட்டம்

- (1) நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை தனது சொந்த பிரேரணையின் பேரில் அல்லது எவரேனும் ஐந்து (05) நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில், கூட்டிணைக்கப்பட்ட குழுவின்

விசேட பொதுக் கூட்டமொன்றை அதில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள அலுவல்களைக் குறிப்பிடுவதன் மூலம் கூட்டலாம்.

- (2) நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை மேற்படி பந்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ கோரிக்கை கிடைக்கப்பெற்று இரண்டு வாரங்களுக்குள் உரிய கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
- (3) கூட்டம் கூட்டப்பட்டதற்கான அலுவல்களைத் தவிர வேறு எந்தவொரு அலுவல் தொடர்பிலும் விசேட பொதுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படலாகாது.
- (4) வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு அல்லது விசேட பொதுக் கூட்டத்திற்கு தன்னார்வ உறுப்பினர்கள் அழைக்கப்படலாம் என்பதுடன் அவர்கள் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம், ஆயின், அவர்களுக்கு அதில் வாக்களிக்கும் உரிமை இருத்தலாகாது.

13. கூட்ட நடப்பெண்

வருடாந்த பொதுக் கூட்டத்திற்கும் விசேட பொதுக் கூட்டமொன்றுக்குமான கூட்ட நடப்பெண் ஏழு நம்பிக்கைப் பொறுப்பாளர்களாதல் வேண்டும்.

14. கூட்டிணைக்கப்பட்ட குழுவின் கூட்டங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைமுறை

- (1) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் எல்லாக் கூட்டங்களுக்கும் இணைத் தலைவர்களில் எவரேனும் ஒருவர் தலைமை தாங்குதல் வேண்டும். இரு தலைவர்களும் ஏதேனும் கூட்டத்திற்கு வருகைதராதிருப்பின், பிரசன்னமாகியுள்ள நம்பிக்கைப் பொறுப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் உறுப்பினர் அத்தகைய கூட்டத்திற்கு தலைமை தாங்குதல் வேண்டும்.
- (2) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் எந்தவொரு கூட்டத்திலும் முடிபுக்கான அனைத்துப் பிரச்சினைகளும், பிரசன்னமாகியுள்ள நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்பட வேண்டும். வாக்குகள் சமமாக இருக்கும் பட்சத்தில், அத்தகைய கூட்டத்தில் தலைமை தாங்கும் தலைவர் அல்லது நம்பிக்கைப் பொறுப்பாளர், தனது சொந்த வாக்குடன் கூடுதலாக, அறுதியிடும் வாக்கொன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- (3) 14(1) மற்றும் 14(2) ஆகிய பந்திகளின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, கூட்டங்கள் மற்றும் அத்தகைய கூட்டங்களில் அலுவல்களைக் கொண்டு நடாத்துதல் தொடர்பான நடவடிக்கைமுறையை கூட்டிணைக்கப் பட்ட குழு ஒழுங்குபடுத்தலாம்.
- (4) இந்த விதியின் நோக்கங்களுக்காக “கூட்டிணைக்கப்பட்ட குழுவின் கூட்டம்” என்பதில், நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபைக் கூட்டம், கூட்டிணைக்கப்பட்ட குழுவின் வருடாந்த பொதுக் கூட்டம் அல்லது விசேட பொதுக் கூட்டம் உள்ளடங்கும்.

15. தொலைநிலை பங்கேற்பு

- (1) நம்பிக்கைப் பொறுப்பாளர் ஒருவர் மின்னணு சாதனம் மூலம் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
- (2) மின்னணு சாதனம் மூலம் கூட்டத்தில் பங்கேற்பது, கூட்டத்தில் நேரில் பங்கேற்பதாக பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

